



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 05.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 7813/D/2018

திரு வெ. பாலாஜி

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / உதவியாளர் (பொறுப்பு)
மதுராந்தகம் நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

| | |
|--|------------|
| மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள் | 25.07.2018 |
| பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள் | 24.08.2018 |
| பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள் | 15.09.2018 |
| பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள் | 17.10.2018 |

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (05.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. வெ. பாலாஜி, மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு. K. அசோகன், உதவியாளர் (பொறுப்பு), மதுராந்தகம் நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் மதுராந்தகம் நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தன்னுடைய பாட்டி முதியோர் உதவி தொகை பெறுவது தொடர்பாக, மதுராந்தகம் 16-வது வார்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவரின் மொத்த பட்டியலின் நகல்கள் குறித்த விவரங்களை ஆவண நகல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இன்றைய விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், தான் கோரிய மதுராந்தகம் 16-வது வார்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவரின் மொத்த பட்டியலினை தகவலாக பெற்று வழங்குமாறு கோரினார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ள தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஏழு நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க மதுராந்தகம் நகராட்சி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 7813/D/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / உதவியாளர் (பொறுப்பு)
மதுராந்தகம் நகராட்சி,
காஞ்சிபுரம் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. வெ. பாலாஜி,
த/பெ. S. வெங்கடேசன்,
எண்.31/1, தெற்கு தெரு, மோச்சேரி,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 306.

Copy to: File
DGPC 10.11.2020